

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

ஹாலிஎல பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதிநிலைமைக் கூற்று, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்று, தேறிய சொத்துக்களில் மாற்றங்கள் கூற்று காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளுக்குரிய தகவல்களையும் உள்ளடக்கிய நிதிக்கூற்றுக்களுக்குரிய குறிப்புக்களுடன் கூடிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் அதிகாரச்சட்டத்தின் 172(1) உப பிரிவு மற்றும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 10(1) உப பிரிவுடனும் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதும் எனது கருத்துரைகள் மற்றும் அவதானிப்புக்கள் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களிலிருந்தான தாக்கத்தைத் தவிர்த்து நிதிக்கூற்றுக்கள் ஹாலிஎல பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு தத்துவங்களுக்கு இணங்க உண்மையாகவும் நியாயமாகவும் பிரதிபலிக்கும் வகையில் நிதிக்கூற்றுக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் அடிப்படையில் எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். இக் கணக்காய்வு நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் எனது அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக் கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

இந்நிதிக்கூற்றுக்களை பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு தத்துவங்களுக்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

பிரதேச சபையின் நிதி அறிக்கையிடல் செயன்முறை தொடர்பான பொறுப்பு, அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களினால் ஏற்கப்படும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம் சபையின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு அதன் அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள்

மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

#### 1.4 கணக்காய்வின் விடயப்பரப்பு (நிதிக்கூற்றுக்கள் கணக்காய்வு தொடர்பான கணக்காய்வாளரின் பொறுப்பு)

ஒட்டு மொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றைப் பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வினை மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்களின் இல்லாமை என்பதன் உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசடி அல்லது தவறுகள் தனியாகவோ கூட்டாகவோ தாக்கமளிப்பதால் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இருக்க கூடியதாக இருப்பதுடன் இந்நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துவோரால் பொருளதார தீர்மானங்கள் எடுக்கும் போது அது தொடர்பாக கருத்தில் கொள்ளப்படல் வேண்டும்.

துறைசார் வெளிப்படை மற்றும் தொழில்துறை பின்னணியுடன் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் என்னால் கணக்காய்வு செய்யப்பட்டன. மேலும்,

- மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களின் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தின் இனங்காணும் போதும் மதிப்பீட்டின் போது சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடுவதன் மூலம் மோசடிகள் அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய ஆபத்துகளை தவிர்த்துக் கொள்வதற்கும் போதுமான மற்றும் பொருத்தமான கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்ளல் எனது அபிப்பிராயத்திற்கு அடிப்படையாகும். பொருண்மையான பிறழ் கூற்றினால் எழும் தாக்கங்களினை விட மோசடிகளால் இடம்பெறும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன் தவறான கூட்டிணைவு, தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டுவிடுதல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் மோசடியொன்று ஏற்படுவதற்கு காரணமாகின்றது.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி பிரதேச சபை உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- முகாமைத்துவத்தால் பின்பற்றப்பட்ட கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் பயன்படுத்திய கணக்கீட்டு மதிப்பீடுகள் மற்றும் தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் நியாயமாகவும் மதிப்பீடு செய்தல்.
- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளதா என்பதனை மதிப்பீடு செய்தல்.

இயலுமான வரையிலும் தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பின்வருவனவற்றை பரீட்சிப்பதற்காக விடயப்பரப்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

- தகவல்கள் சமர்ப்பித்தல் தொடர்பாக பார்க்கும் போது பிரதேச சபையின் செயற்பாடுகள் தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யப்படக்கூடிய வகையில் அதன் ஒழுங்கமைப்பு, முறைமைகள், வழிகாட்டிக் கோவை, பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதியளவிலும் திட்டமிடப்பட்டுள்ளதா எனவும் அதன் முறைமைகள், வழிகாட்டிக் கோவை, பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமாக பேணிச்செல்லப்படுகின்றதா எனவும்
- ஏதேனும் உரிய எழுத்துமூல சட்டத்திற்கோ அல்லது பிரதேச சபையின் நிர்வாக சபையினால் வழங்கப்பட்ட பொது அல்லது விசேட ஏற்பாடுகளுக்கு இணங்க மன்றம் செயற்படுகின்றதா எனவும்
- தனது அதிகாரங்கள், இலக்குகள் மற்றும் பணிகளுக்கு இணங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்
- வளங்கள் சிக்கனமாக, செயற்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் காலஎல்லைக்குள் மற்றும் உரிய சட்ட விதிகளுக்கு இணங்க பெறுகை செய்யப்பட்டுள்ளதாகவும்

### 1.5 ஏனைய சட்டத் தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கை

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரசட்டத்தின் குறிப்பிடப்பட்ட தேவைகள் தொடர்பான விசேட ஏற்பாடுகள் உள்ளடங்கியுள்ளது.

(அ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் 6(1)(ஈ)(iii) ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தேவைப்பாடுகளின் பிரகாரம் பிரதேச சபையின் நிதிக் கூற்றுக்கள் முன்னைய ஆண்டுன் இணங்குவதாக உள்ளது.

(ஆ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரசட்டத்தின் 6(1)(ஈ)(iv) ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்ட தேவைப்பாடுகளின் பிரகாரம் முன்னைய ஆண்டின் போது என்னால் மேற்கொள்ளப்பட்டிருந்த பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களில் உள்ளடங்கியுள்ளது.

### 1.6 நிதிக்கூற்றுக்கள் தயாரித்தல் தொடர்பான கணக்காய்வு அவதானிப்புக்கள்

#### 1.6.1 கணக்கீட்டுக் குறைபாடுகள்

| கணக்காய்வு அவதானிப்புக்கள்                                                                                                                                                                                                                     | சபையின் கருத்துரைகள்                                          | பரிந்துரைகள்                        |
|------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|---------------------------------------------------------------|-------------------------------------|
| முன்னைய ஆண்டுக்குரிய ரூபா 77,800 கணக்காய்வுக் கட்டணம் கடன் கொடுத்தோர் மீதியைத் தீர்க்கும் போது மீளாய்வாண்டின் செலவினமாகக் கணக்கீடு செய்யப்பட்டிருந்ததுடன் மீளாய்வாண்டிற்கான கணக்காய்வு கட்டணத்திற்காக நிதியேற்பாடும் ஒதுக்கப்பட்டிருக்கவில்லை. | 2025 ஆம் ஆண்டில் கணக்குகள் தயாரிக்கும் போது சரி செய்யப்படும். | கணக்குகள் சரி செய்யப்படல் வேண்டும். |

#### 1.6.2 இணக்கம் செய்யப்படாத கட்டுப்பாட்டுக் கணக்குகள் அல்லது அறிக்கைகள்

| கணக்காய்வு அவதானிப்புக்கள்                                                                                                                                                                                                          | சபையின் கருத்துரைகள்                                   | பரிந்துரைகள்                                                                                             |
|-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|--------------------------------------------------------|----------------------------------------------------------------------------------------------------------|
| (அ) மீளாய்வாண்டின் திசெம்பர் 31 இல் உள்ளவாறு 03 கணக்கு விடயங்களுக்கு உரிய நிதி நிலைமைக் கூற்றின் பிரகாரம் மீதி ரூபா 32,867,670 ஆக இருந்ததுடன் பட்டோலையின் பிரகாரம் மீதி ரூபா 33,859,851 ஆனமையால் ரூபா 992,181 வேறுபாடு காணப்பட்டது. | எதிர்காலத்தில் சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். | நிதிக்கூற்றுக்கள் தயாரிக்கும் போது கட்டுப்பாட்டுக் கணக்குகள் பட்டோலைகளுடன் ஒப்பீடு செய்யப்படல் வேண்டும். |

|                                                                                                                                                                                                                                                                                                  |                                                    |                                                                                                              |
|--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|----------------------------------------------------|--------------------------------------------------------------------------------------------------------------|
| (ஆ) மீளாய்வாண்டின் திசெம்பர் 31 இல் உள்ளவாறு நிதி நிலைமைக் கூற்றின் பிரகாரம் செலவினக் கடன் கொடுத்தோர் மற்றும் வேலைக் கடன் கொடுத்தோரின் கூட்டுப்பெறுமதி ரூபா 16,115,889 ஆக இருந்த போதிலும் கடன் கொடுத்தோர் பட்டோலையின் பிரகாரம் அது ரூபா 18,001,572 ஆனமையால் ரூபா 1,885,683 வேறுபாடு காணப்பட்டது. | எதிர்காலத்தில் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். | சரி நிதிக்கூற்றுக்கள் தயாரிக்கும் போது கட்டுப்பாட்டுக் கணக்குகள் பட்டோலைகளுடன் ஒப்பீடு செய்யப்படல் வேண்டும். |
|--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|----------------------------------------------------|--------------------------------------------------------------------------------------------------------------|

### 1.6.3 கணக்காய்விற்கான எழுத்துமூல சான்றுகள் இன்மை

| கணக்காய்வு அவதானிப்புக்கள்                                                                                                                                                                                                                                                     | சபையின் கருத்துரைகள்                                                                  | பரிந்துரைகள்                                                             |
|--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|---------------------------------------------------------------------------------------|--------------------------------------------------------------------------|
| மீளாய்வாண்டின் திசெம்பர் 31 இல் உள்ளவாறு நீண்ட காலம் முதல் கொண்டுவரப்படுகின்ற ரூபா 36,295,000 இனங்காணப்படாத கடன்பட்டோர் மீதி தொடர்பாக விரிவான பட்டோலை மற்றும் மீதி உறுதிப்படுத்தல் சமர்ப்பிக்காமையின் காரணமாக கணக்காய்வின் போது திருப்திகரமாக பரீட்சிப்பதற்கு முடியாதிருந்தது. | விரிவான பட்டோலை (கையளித்தல் கட்டளை) பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. | விரிவான பட்டோலை மற்றும் மீதி உறுதிப்படுத்தல் சமர்ப்பிக்கப்படல் வேண்டும். |

### 1.7 இணங்காமைகள்

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவ தீர்மானங்களுடன் இணங்காமை

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவவ தீர்மானங்களுடன் இணங்காமை சந்தர்ப்பங்கள் கீழே காண்பிக்கப்படுகின்றது.

| சட்டங்கள், விதிகள், பிரமாணங்களுடனான தொடர்பு          | இணங்காமைகள்                                                                       | சபையின் கருத்துரைகள்                                                                                                    | பரிந்துரைகள்                                                                        |
|------------------------------------------------------|-----------------------------------------------------------------------------------|-------------------------------------------------------------------------------------------------------------------------|-------------------------------------------------------------------------------------|
| (அ) இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் நிதிப்பிரமாணம் |                                                                                   |                                                                                                                         |                                                                                     |
| (i) 134(3)                                           | 05 வருடங்களுக்கு மேற்பட்ட காலம் முதல் கணக்காய்வு கணக்காய்வாளர் அதிபதிக்கு வில்லை. | உள்ளகக் கணக்காய்வு உத்தியோகத்தர்கள் வருடாந்தம் வருகை தந்து பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அறிக்கை அனுப்பப்படவில்லை. | உள்ளகக் கணக்காய்வு அறிக்கை கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும். |

|      |                                                                       |                                                                                                                                                                                                                                                                                                                                          |                                                                                                                                                            |                                                                           |
|------|-----------------------------------------------------------------------|------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|---------------------------------------------------------------------------|
| (ii) | 371                                                                   | பெறுமதி ரூபா 1,101,664 ஆன 10 முற்பண மீதிகளுக்கு உரிய 01 முதல் 12 வருடங்கள் வரையிலான காலம் கடந்திருந்த போதிலும் தீர்த்து வைக்கப்பட்டிருக்க வில்லை.                                                                                                                                                                                        | அந்த தொகையை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.                                                                                                     | முற்பண மீதி தீர்த்து வைக்கப்படல் வேண்டும்.                                |
| (ஆ)  | 2016 திசம்பர் 29 ஆந் திகதிய 30/2016 ஆம் இலக்க அரச நிர்வாக சுற்றறிக்கை | 12 மாத கால எல்லையின் பின்னர் அல்லது 25,000 கிலோமீற்றர் தூரம் ஓடியதன் பின்னர் அல்லது எஞ்ஜின் தொடர்பாக பிரதான பழுது பார்த்தல்கள் மேற்கொள்ளல் அல்லது இந்த விடயங்களுக்கு இடையே முதன்மையாக வருகின்ற சந்தர்ப்பங்களின் பின்னர் மீண்டும் எரிபொருள் பரிசோதனை மேற்கொள்ள வேண்டிய போதிலும் 11 வாகனங்கள் தொடர்பாக அவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. | கெப் வண்டியின் எரிபொருள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதுடன் எதிர்வரும் ஆண்டின் போது ஏனைய வாகனங்களின் எரிபொருள் பரிசோதனை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். | கால ரீதியில் சுற்றறிக்கை ஆலோசனையின் பிரகாரம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும். |

## 2. நிதி மீளாய்வு

### 2.1 நிதி விளைவுகள்

சமர்ப்பிக்கப்பட்ட நிதிக் கூற்றுக்களின் பிரகாரம் 2024 திசம்பர் 31 ஆந் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான சபையின் மீண்டெழும் செலவினத்தை விஞ்சிய வருமானம் ரூபா 39,648,894 ஆக இருந்ததுடன் அதற்கு நேரொத்த முன்னைய ஆண்டின் மீண்டெழும் செலவினத்தை விஞ்சிய வருமானம் ரூபா 22,476,196 ஆகும்.

### 2.2 வருமான நிர்வாகம்

#### 2.2.1 மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம், சிட்டையிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம்

சபை செயலாளரால் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களின் பிரகாரம் மீளாய்வாண்டிற்கும், முன்னைய ஆண்டிற்கும் உரியதாக சமர்ப்பிக்கப்பட்ட மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம், சிட்டையிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம் தொடர்பான தகவல்கள் கீழே காண்பிக்கப்படுகின்றது.

| 2024            |                                       |                              |                             |                                     | 2023                                 |                              |                             |                                     |           |
|-----------------|---------------------------------------|------------------------------|-----------------------------|-------------------------------------|--------------------------------------|------------------------------|-----------------------------|-------------------------------------|-----------|
| வருமான<br>மூலம் | மதிப்பீடு<br>செய்யப்பட்<br>ட வருமானம் | சிட்டையிடப்<br>பட்ட வருமானம் | சேகரிக்கப்பட்<br>ட வருமானம் | திசெம்பர் 31<br>இல் மொத்த<br>நிலுவை | மதிப்பீடு<br>செய்யப்பட்ட<br>வருமானம் | சிட்டையிடப்<br>பட்ட வருமானம் | சேகரிக்கப்<br>பட்ட வருமானம் | திசெம்பர் 31<br>இல் மொத்த<br>நிலுவை |           |
|                 | ரூபா ‘000                             | ரூபா ‘000                    | ரூபா ‘000                   | ரூபா ‘000                           | ரூபா ‘000                            | ரூபா ‘000                    | ரூபா ‘000                   | ரூபா ‘000                           |           |
| i.              | ஆதன வரியும் வரியும்                   | 9,467,046                    | 11,103,946                  | 5,554,762                           | 5,549,184                            | 5,516,492                    | 5,571,297                   | 3,512,900                           | 2,058,396 |
| ii.             | வாடகை                                 | 7,415,465                    | 7,917,944                   | 6,902,957                           | 1,014,987                            | 4,821,862                    | 5,954,871                   | 4,551,820                           | 1,403,051 |
| iii.            | அனுமதிப் பத்திரக் கட்டணம்             | 3,493,000                    | 2,623,935                   | 2,616,085                           | 7,850                                | 4,389,500                    | 2,879,467                   | 2,739,300                           | 140,167   |
| iv.             | ஏனைய வருமானம்                         | 8,055,820                    | 3,571,438                   | 3,950,748                           | -                                    | 7,649,500                    | 3,847,642                   | 3,527,727                           | 319,915   |
|                 |                                       |                              |                             |                                     |                                      |                              |                             |                                     |           |
|                 | 28,431,331                            | 25,217,263                   | 19,024,552                  | 6,572,021                           | 22,377,354                           | 18,253,277                   | 14,331,747                  | 3,921,529                           |           |
|                 | =====                                 | =====                        | =====                       | =====                               | =====                                | =====                        | =====                       | =====                               |           |

## 2.2.2 நீதிமன்றத் தண்டப்பணம் மற்றும் முத்திரைக் கட்டணம்

| கணக்காய்வு அவதானிப்புக்கள்                                                                                                                                                                                                                                       | சபையின் கருத்துரைகள்                                                        | பரிந்துரைகள்                                                                         |
|------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|-----------------------------------------------------------------------------|--------------------------------------------------------------------------------------|
| மாகாண சபையின் பிரதம செயலாளரிடம் இருந்தும், ஏனைய அதிகாரத் தரப்பினரிடம் இருந்தும் மீளாய்வாண்டின் திசெம்பர் 31 இல் உள்ளவாறு அறவிட வேண்டிய நீதிமன்றத் தண்டப்பணம் ரூபா 11,718,774 மற்றும் நிலுவை முத்திரைக் கட்டணம் ரூபா 35,767,780 பெற்றுக் கொள்ளப்பட்டிருக்கவில்லை. | நடப்பாண்டுக்கு உரிய நிலுவைப் பணத்தை வழங்குமாறு கோரிக்கை அனுப்பப்பட்டுள்ளது. | நிலுவை நீதிமன்ற தண்டப்பணம் மற்றும் முத்திரைக் கட்டணம் பெற்றுக் கொள்ளப்படல் வேண்டும். |

## 3. செயற்பாட்டு மீளாய்வு

### 3.1 முகாமைத்துவ செயற்திறனின்மைகள்

| கணக்காய்வு அவதானிப்புக்கள்                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                      | சபையின் கருத்துரைகள்                                                                        | பரிந்துரைகள்                                                                            |
|---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|---------------------------------------------------------------------------------------------|-----------------------------------------------------------------------------------------|
| 2024 ஆம் ஆண்டின் போது ஹாலிஎல ஜயதிலக மாவத்தை வடக்கு பகுதியை அபிவிருத்தி செய்யும் போது வீதியின் இரு பக்கமும் காணி உரிமையாளர்கள் இருவரினால் வீதியை விரிவு படுத்தும் போது தமது காணியை விடுவித்த அளவிற்கு இழப்பீட்டுப் பணம் கோரப்பட்டிருந்தது. 2011 ஏப்ரல் 01 ஆந் திகதி வர்த்தமானியில் 10 அடி அகலத்தில் இருக்க வேண்டிய பிரதேச சபைக்குரிய வீதி ஒன்றாக வெளியிடப்பட்டிருக்கும் போது உரிய கால எல்லையில் வீதியைப் பயன்படுத்துகின்ற காணி உரிமையாளரால் 1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் 24(2) ஆம் பிரிவின் பிரகாரம் எதிர்ப்பு | இந்த கொடுப்பனவுகள் பிரதேச செயலக அலுவலகத்தின் கோரிக்கையின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. | பிரதேச சபைகள் சட்டம் மற்றும் சட்டங்கள், விதிகளின் பிரகாரம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும். |

தெரிவிக்காமல் 2011 யூலை 01 ஆந் திகதிய வர்த்தமானியில் சபைக்குரிய வீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர் மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்பு தொடர்பான இழப்பீட்டுப் பணமாக சபை நிதியத்தில் இருந்து ரூபா 472,500 செலுத்துதல் பிரச்சனைக்குரிய விடயமாக இருந்தது.

### 3.2 செயற்பாட்டு செயற்திறனின்மைகள்

| கணக்காய்வு அவதானிப்புக்கள்                                                                                                                                                                         | சபையின் கருத்துரைகள்                                                                                                                                         | பரிந்துரைகள்                                                                                                                                                                          |
|----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|
| (அ) மீளாய்வாண்டின் திசெம்பர் 31 இல் உள்ளவாறு ஊழியர் சேமலாப நிதியப் பங்களிப்புப் பணம் செலுத்துதலின் தாமதம் காரணமாக ரூபா 428,441 மிகைக் கட்டணம் சபை நிதியில் இருந்து செலுத்த வேண்டி ஏற்பட்டிருந்தது. | நியமனக் கடிதங்கள் ஊழியர் சேமலாப நிதியத்திற்கு செலுத்துதல் மாத்திரமே குறிப்பிடப்பட்டிருந்தது. மிகைக் கட்டணம் தொடர்பாக எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். | சட்டங்கள், விதிகள், ஆலோசனை, சுற்றறிக்கை மற்றும் கட்டளைகளின் பிரகாரம் நடவடிக்கை எடுக்க வேண்டியிருந்ததுடன் மிகைக் கட்டணத்திற்கு பொறுப்பு வாய்ந்த தரப்பினரிடம் இருந்து அறவிடல் வேண்டும். |
| (ஆ) மீளாய்வாண்டின் போது நூலகப் புத்தகங்களை கொள்வனவு செய்வதற்காக பாதிட்டில் ரூபா 600,000 நிதியேற்பாடு ஒதுக்கப்பட்டிருந்த போதிலும் நூலகத்திற்காக எந்த ஒரு செலவினமும் மேற்கொள்ளப்படவில்லை.            | போதியளவு வெளியீடுகளின் எண்ணிக்கை ஒன்று கொள்வனவு கூறுவிலை சமர்ப்பிக்கப்படவில்லை.                                                                              | திட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.                                                                                                                                     |

### 3.3 சொத்துக்கள் முகாமைத்துவம்

| கணக்காய்வு அவதானிப்புக்கள்                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                              | சபையின் கருத்துரைகள்                                                                                                     | பரிந்துரைகள்                                                                        |
|-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|--------------------------------------------------------------------------------------------------------------------------|-------------------------------------------------------------------------------------|
| (அ) சியக் நகர அபிவிருத்தி செயற்திட்டத்தின் கீழ் ஸ்பிறிங்வெலி தேயிலைத் தொழிற்சாலை களஞ்சியத்திற்கு அண்மையில் பிரதான வீதிக்கு முன்னாள் நகர அபிவிருத்தி அதிகார சபையால் நிர்மாணிக்கப்பட்ட பேருந்து தரிப்பிடக் கட்டிடம் மற்றும் மலசல கூட முறைமை 2022 ஏப்ரல் 29 ஆம் திகதி ஹாலிஎல பிரதேச சபைக்கு கையளிக்கப்பட்டிருந்தது. கட்டிடம் கையளிக்கப்பட்டு 03 வருடங்களுக்க அண்மித்த காலம் கடந்திருந்த போதிலும் அது பயன்பாட்டிற்கு எடுக்கப்படாமல் கதவு, யன்னல்கள் இடாமல் விளைவற்றுக் காணப்பட்டதுடன் பொருத்திகளும் அழிவடைந்து காணப்பட்டது. | நகர அபிவிருத்தி அதிகார சபையினால் சகல நிர்மான நடவடிக்கைகளும் மேற்கொண்டு பிரதேச சபைக்கு கையளிக்கப்பட்ட செயற்திட்டம் ஆகும். | சபைக்கு கையளிக்கப்பட்ட ஆதனங்கள் இலக்கிடப்பட்ட பணிகளின் கீழ் ஈடுபடுத்துதல் வேண்டும். |

|                                                                                                                                                                                                                                                                                    |                                                                                                                                                    |                                                                              |
|------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|------------------------------------------------------------------------------|
| (ஆ) மீளாய்வாண்டின் திசெம்பர் 31 இல் உள்ளவாறு மேற்கொள்ளப்பட்ட பொருள் மெய்மையாய்வு சபை அறிக்கையின் பிரகாரம் பெனசொனிக் வகையின் தொலைபேசி, வீதி விளக்கு தொகுதி, 500 லீற்றர் நீர்த்தாங்கி, கையுடன் உள்ள கணனி கதிரை போன்ற உபகரணங்களுக்கு உரிய 133 விடயங்கள் பற்றாக்குறையாகக் காணப்பட்டது. | பற்றாக்குறைக்கு உட்பட்டிருந்த விடயங்களுக்காக உரிய தரப்பினரிடம் இருந்து முறையான பிரகாரம் நடத்ததை அறவிடுவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. | பற்றாக்குறை தொடர்பாக பொறுப்பு வாய்ந்த தரப்பினரிடம் இருந்து அறவிடல் வேண்டும். |
|------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|------------------------------------------------------------------------------|

#### 3.4 மனிதவள முகாமைத்துவம்

| கணக்காய்வு அவதானிப்புக்கள்                                                                                                                                                                                                        | சபையின் கருத்துரைகள்                                                                                                                                     | பரிந்துரைகள்                                                                                     |
|-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|--------------------------------------------------------------------------------------------------|
| மீளாய்வாண்டின் திசெம்பர் 31 இல் உள்ளவாறு அங்கீகரிக்கப்பட்ட பதவியணியில் 07 பதவிகளுக்கு உரிய 25 வெற்றிடங்கள் நிரப்பப்படாது இருந்ததுடன் 03 பதவிகளுக்கு உரிய 05 பேர்களை உள்ளடக்கிய மிகைப் பதவியணியினர் அங்கீகரிக்கப்பட்டிருக்கவில்லை. | மிகைப் பதவியணியினரை அங்கீகரித்துக் கொள்ளல் மற்றும் அங்கீகரிப்பதற்கும் நிலுவை பற்றாக்குறையான பதவியணியினரை பெற்றுக் கொள்வதற்கும் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. | பதவி வெற்றிடங்கள் நிரப்ப வேண்டியிருந்ததுடன் மிகைப் பதவியணியினரை அங்கீகரித்துக் கொள்ளல் வேண்டும். |

#### 4. கணக்களிப்பொறுப்பும் நல்லாளுகையும்

##### பாதீட்டுக் கட்டுப்பாடு

| கணக்காய்வு அவதானிப்புக்கள்                                                                                                                                                                                                                                                                                                                                                                                                   | சபையின் கருத்துரைகள்          | பரிந்துரைகள்                                                 |
|------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|-------------------------------|--------------------------------------------------------------|
| மீளாய்வாண்டிற்காக பிரதேச சபை தயாரித்து இருந்த பாதீட்டின் பிரகாரம் மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம் மற்றும் செலவினம், ஆண்டின் உள்ளபடியான வருமானம் மற்றும் செலவினத்துடன் ஒப்பீடு செய்த போது 05 வருமான விடயங்களில் 17 சதவீதம் மற்றும் 66 சதவீதம் வரையும், 07 செலவின விடயங்களில் 28 சதவீதம் முதல் 63 சதவீதம் வரையும் முரண்கள் காணப்பட்டதன் அடிப்படையில் பாதீடு ஆக்கபூர்வமான கட்டுப்பாட்டுக் கருவியாக பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை. | கருத்து தெரிவிக்கப்பட வில்லை. | வருமான செலவினங்கள் தொடர்பான முரண்பாடுகளை குறைத்தல் வேண்டும். |